1974 சனவரி 19]

திரு. க. மு. இராசகோபால்: பிச்சை எடுப்பது என்பது தெருவிலே பிச்சை எடுப்பது மட்டும் பிச்சை அல்ல. அடிப்படையிலேயே பழைய காலத்திலிருந்தே தொன்று தொட்டு ஆலயங்களில் பிச்சை எடுப்பது என்பது இருந்து வருகிறது. அதற்காக இடம் கூட ஒதுக்கியிருக்கிருர்கள். அதோடு மட்டுமல்லாமல், மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் அன்ன சத்திரங்கள் என்று வைத்து, பிச்சை அளித்து வருகிருர்கள். அதையும் தடுத்து நிறுத்த அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: ஏழைகளுக்கு உணவு அளிப்பது என்பது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அதை அரசு தடை செய்வது நியாயமாக இருக்காது. பிச்சை எடுப்பது என்பது வெவ்வேறு முறைகளில் இருக்கலாம். இருப்பவர்கள் கூட ஏதேதோ சொல்லி பிச்சை எடுக்கிருர்கள். உண்மையிலேயே அங்கஹீனமாகி, வேலை வாய்ப்பு இல்லாமல், வயோதிகமான நிலையில் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதில்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தொழுநோய் பிடித்தவர்களுக்குத்தான் முதலிடம் அளித்து, சிகிச்சையும் அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு தருகிறது. இப்படிப்பட்ட இல்லங்களில் இருந்து சிகிச்சை பெற்று, பலர் வீடுகளுக்குக்கூட திரும்பச் சென்று இருக்கிருர்கள். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இப்படித்தான் நடத்தி வருகிருேம்.

திரு. ந. சோமசுந்தரம்: தலைவரவர்களே, இந்த தொழுநோய் புனர்வாழ்வு விடுதிகளில் சேருவதற்கு, அவர்கள் தொழுநோய் பிடித்த பிச்சைக்காரர்கள் என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அப்படிப் பெற்றிருந்தால்தான் சேர்த்துக்கொள்ளப்படும் என்று சொல்கிருர்கள். அதை மாற்றி, தொழுநோய் பிடித்த அனைவரையும் சேர்த்துக்கொள்ள அரசு வழிவகை செய்யுமா?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: எத்தனையோ பேர் தொழுநோய் பிடிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மருத்துவம் தரப்பட்டு வாழ்ந்து கொண்டு வருகிருர்கள். குடும்பத்தாராலும், ஏற்றுக்கொள்ளப்படாமல், வேலை எதுவும் செய்யமுடியாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான், புனர்வாழ்வு கொடுக்க

வேண்டும் என்ற அடிப்படையில் இந்தச் சட்டம் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டு, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

திரு. கு. காமாட்சி: தலைவரவர்களே, தொழுநோய் மேலும் பரவுவதைத் தடுக்க தொழுநோய் பிச்சைக்காரர்கள் விடுதியில் குடும்பத்தாரோடு வாழும் தொழுநோய் பிடித்தவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யும் திட்டத்தை அரசு மேற்கொள்ளுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அந்த விடுதிகளில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சில தொழுநோய் பிடித்தவர்கள் அவர்களாகவே முன்வந்து அதைச் செய்து கொள்கிறார்கள்.

திரு. எஸ். வடிவேல்: தொழுநோய் பிடித்தவர்களைக் குடும்பத்தார் அங்கிகரித்தாலும், அவர்களால் சமுதாயத்திற்குத் தீங்கு வருகிறது என்கிற காரணத்தால் கட்டாயமாக அவர்களை மருத்துவ மனையில் வைத்து அவர்களுக்கு மருத்துவ வசதி கொடுக்க அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: கட்டாயமாக மருத்துவ மனைக்கு வரவேண்டுமென்று அரசு ஆணையிட முடியாது. அரசு ஏற்படுத்தியிருக்கும் மருத்துவ மனைகளில் வந்து அவர்களாகவேதான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அதோடு தொழுநோயால் பீடிக்கப்பட்டவர்கள் அத்தனைபேரையும் இந்த இல்லங்களில் வைத்துக்கொள்ள முடியாது. தொழுநோயால் பீடிக்கப்பட்டு, அங்கஹீனமானவர்கள், பிச்சையெடுப்பவர்கள் குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு இருக்கிறவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வகையில், மறுவாழ்வு அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்புவோர்

***7 வினா—திரு. பெ. சௌந்தரபாண்டியன்:** மாண்புமிகு அரிசன நல அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) இலங்கையிலிருந்து திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை வழங்கத் தேவையான அதிகாரங்களை மத்திய அரசு மாநில அரசுக்கு அளித்துள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

1974 சனவரி 19]

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: அ & இ 1964-ம் ஆண்டின் சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவிற்கு திரும்பும் 5.25 லட்சம் இந்திய வம்சா வழியினருக்கும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மறுவாழ்க்கை வசதிகள் அளிக்க இந்திய அரசு சம்மதித்துள்ளது, இதை ஒரு தேசியப் பிரச்னையாக பாவித்து அந்த அடிப்படையில் திட்டங்கள் தீட்டியும், மாநில அரசு அனுப்பும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தும் இச் திட்டங்களை மத்திய அரசு மாநில அரசுகள் மூலம் செயல்படுத்துகிறது.

திட்டங்களின் விவரம் கீழ்வருமாறு :—

(1) சிறுதொழில் வணிகம் செய்ய வணிகக் கடன்.

(2) வீடில்லாதாருக்கு வீடு கட்ட கடனுதவி.

(3) நிலக்குடியமைப்புத் திட்டங்களின்மூலம் விவசாயத்தில் அகதிகளைக் குடியமர்த்துதல்.

(4) தனியார் நிலம் வாங்கக் கடனுதவி.

(5) நிலமுள்ளோர்க்கு கிணறு வெட்ட, விவசாயம் செய்ய கடனுதவி.

(6) தேயிலை, ரப்பர், முதலிய தோட்டங்களில் வேலைக்கு அமர்த்துதல்.

(7) பல்வேறு தொழில்களில் பயிற்சியளித்தல், வேலை வாய்ப்பு அளித்தல்.

(8) கல்விச் சலுகைகள் அளித்தல்.

இலங்கையிலிருந்து வரும் அகதிகளை வேலைக்கு அமர்த்த தேயிலை, ரப்பர், முதலிய தோட்டங்களை அமைக்க மத்திய அரசு மாநில அரசுக்குக் கடன் கொடுத்துதவுகிறது. மற்ற உதவிகளை மாநில அரசுமூலம் மத்திய அரசு வழங்குகிறது.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: தலைவரவர்களே, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தின்கீழ், வீட்டுமனை, தொழில் நடத்தக் கடன் ஆகியவற்றை வழங்குவதில் காலதாமதம் ஆவதால் ஏராளமான பேர்களின் வாழ்க்கை அவதிக்கு உள்ளாகி, சிரமப்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அணுகி, அவர்களுக்கு விரைவாக உதவிகளைச் செய்ய அரசு முன்வருமா ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : கடன் தருவதில் தாமதம் இல்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வரும்போது கொண்டுவரவேண்டிய நற்சான்றிதழ்கள் பெற்றுவராததன் காரணமாக அவர்களுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஆகிறது. அவர்கள் அந்தச் சான்றிதழ்களைக் கொடுத்த உடனேயே கடன் கொடுக்கப்படுகிறது. அதிலே எந்தவிதமான தடங்கலோ, தாமதமோ இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. கே. டி. கே. தங்கமணி : அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் 57,000 பேர் இலங்கையிலிருந்து வருவார்கள், அதற்காக ரூ. 60 கோடி செலவாகும் என்று ஆளுநர் உரையிலே குறிப்பிடப் பட்டிருக்கிறது, நடப்பு ஆண்டில் எத்தனை பேர் வருவார்கள், எவ்வளவு பணம் செலவழிக்கப்படவிருக்கிறது என்பதை நம்முடைய சர்க்கார் கணக்கு எடுத்து இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : நான் முதலில் சொன்னேன், 64-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி சுமார் 5.2 லட்சம் பேர் என்று. இதுவரை 1 லட்சம் பேர் வந்து இருக்கிறார்கள். 1964-க்குப் பிறகு இப்போது 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்குப் பிறந்துள்ள குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இன்னும் எத்தனை லட்சம் பேர்வரப் போகிறார்கள் என்ற புள்ளி விவரம் என்னிடத்தில் சரியாக இல்லை. மேலும் குறைந்தது 4 லட்சம் பேர் வர இருக்கிறார்கள். இப்போது 1 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். மத்திய அரசு தான் பூராத் தொகையையும் அளித்திருக்கிறார்கள். மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

திரு. கே. எ. வகாப் : தலைவர் அவர்களே, இலங்கையில் இருந்து வருகிற அகதிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் திட்டப்படி நமது அரசாங்கம் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்படும் செலவுகள் பூராவையும் மத்திய அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நமது அரசாங்கம் வற்புறுத்துமா ?